

ஊனமுற்றோர் ஆதரவு ஞாயிறு

நவம்பர் 27, 2022, ஞாயிற்றுக்கிழமை

கரும்பொருள்: கண்களுக்குப் புலப்படாத ஊனம் (பலவீனம்): புலப்படாத சமூகத்தின் திறனை ஒளிர்ச் (விளங்க) செய்தல்

- புலப்படாத ஊனங்களைப் பற்றி அறிந்து அவற்றை அடையாளம் கண்டுக்கொள்ளவும்,
- நமது முழு திறனை அடைய தகுந்த உதவியைத் தொடங்கவும்,
- ஊனத்தின் அடிப்படையில் மக்களை அவமானப்படுத்துவதை நிறுத்தவும்.

ஊனமுற்றோர் ஆதரவு ஞாயிறுக்கான வழிபாட்டு முறைமை

வாசிக்க வேண்டிய வேதாகமப் பகுதிகள்

யோபு 17:1-16

லூக்கா 8:43-48

2 கொரிந்தியர் 12:1-10

சங்கீதம் 139:7-15

பிரசங்கம்

கண்களுக்குப் புலப்படாத ஊனம் (பலவீனம்): புலப்படாத சமூகத்தின் திறனை ஒளிர்ச் (விளங்க) செய்தல்

மன்றாட்டு பிரார்த்தனை

அனைவருக்கும் பெற்றோரான, இரக்கமுள்ள கடவுளே,

இந்த ஊனமுற்றோர் ஆதரவு ஞாயிறன்று, ஊனத்தில் வாழும் அனைவரையும், குறிப்பாக கண்களுக்குப் புலப்படாத வகையிலிருக்கும் ஊனமுற்றவர்களையும் நினைவுகூறுகிறோம். எங்கள் சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் தனித்துவமான சிறப்பு திறமைகள் இருக்கிறது என்பதை நாங்கள் அங்கீகரித்து அதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.

கருணை நிறைந்த கடவுளே, எங்கள் ஜெபத்தைக் கேளும்.

அன்பு நிறைந்த கடவுளே, கண்களுக்குப் புலப்படும் மற்றும் புலப்படாத பலவீனம் நிறைந்த மக்களின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை உணர எங்களுக்கு உதவுமாறு நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். திறன்கள் நிறைந்த இந்த மக்களுடன் நட்போடு இணைந்து நடக்க எங்களுக்கு உதவ மன்றாடுகிறோம்.

கருணை நிறைந்த கடவுளே, எங்கள் ஜெபத்தைக் கேளும்.

அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு, மனச்சோர்வு, பதட்டம், அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு, மனச்சிதைவு நோய், பயம் போன்ற மனநல சவால்களுடன் வாழும் மக்களுக்காக நாங்கள் பிரார்த்தனைச் செய்கிறோம். கடவுளே, அவர்களின் பலவீனமான காலங்களில் அவர்களைப் பலப்படுத்தி,

உம்முடைய அன்பின் அடிப்படையில் அவர்களுக்கு நம்பிக்கையளித்து, அப்படிப்பட்ட அனைவரையும் நாங்கள் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவுமாறு பிரார்த்திக்கிறோம்.

கருணை நிறைந்த கடவுளே, எங்கள் ஜெபத்தைக் கேளும்.

தசைநார் வலி, கீல்வாதம், மூட்டுவலி, எலும்பு நோய், உடல் காயங்கள் போன்ற நிலைகளின் மூலம் அதிக நாட்களாய் வலி மற்றும் வேதனைகளுக்கு உள்ளானவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனைச் செய்கிறோம். கடவுளே, அவர்களின் வலியையும் வேதனையையும் குறைத்து, உமது போதுமான அருள் அவர்களை பாதுகாக்கும்படி வேண்டுகிறோம்.

கருணை நிறைந்த கடவுளே, எங்கள் ஜெபத்தைக் கேளும்.

மூளைக் கோளாறு போன்ற கற்றல் சவால்களைக் கொண்ட நபர்களுக்காக நாங்கள் பிரார்த்தனைச் செய்கிறோம், அவர்கள் இந்த உலகத்தை வித்தியாசமாகப் புரிந்துகொள்ளும் தன்மையுடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் இந்த தனித்துவமான திறமைகளை நாங்கள் கொண்டாடவும் அவர்களை ஊக்குவிக்கவும் எங்களுக்கு உதவ வேண்டுகிறோம்.

கருணை நிறைந்த கடவுளே, எங்கள் ஜெபத்தைக் கேளும்.

குடல் அதிர்ச்சி நோய், லைம் நோய், லூபஸ், தண்டுவட மரப்பு நோய் போன்ற தன்னுடல் தாக்க நோயில் உள்ளவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனைச் செய்கிறோம். பயம், நம்பிக்கையின்மை மற்றும் பதட்டம் அனைத்தையும் அகற்றி, உம்முடைய அன்பினால் அவர்களை ஆறுதல்படுத்தி அவர்களின் உடலையும் ஆவியையும் வலுப்படுத்த வேண்டுமென்று பிரார்த்தனைச் செய்கிறோம்.

கருணை நிறைந்த கடவுளே, எங்கள் ஜெபத்தைக் கேளும்.

நீரிழிவு நோய், இதய பிரச்சனைகள், சிறுநீரக நோய்கள், உயர் இரத்த அழுத்தம், வயது தொடர்பான பலவீனங்கள் போன்ற உடல்நலக் குறைபாடுகளுடன் வாழும் மக்களுக்காக நாங்கள் பிரார்த்தனைச் செய்கிறோம். ஒவ்வொருவரும் தங்கள் பிரச்சனைகளைச் சகித்து, தங்களுக்கு அருளப்பட்ட பெலத்தினால் அவற்றைத் தாங்கிக்கொள்ள உதவவேண்டுமென உம்மிடம் நாங்கள் பிரார்த்தனைச் செய்கிறோம்.

கருணை நிறைந்த கடவுளே, எங்கள் ஜெபத்தைக் கேளும்.

பரலோகப் பெற்றோரான கடவுளே, நாங்கள் கண்களுக்குப் புலப்படாத குறைபாடுகள் உள்ளவர்களைக் கவனிக்க தவறி, அவர்களுக்காகத் தொடர்ச்சியாக பிரார்த்திக்கத் தவறிவிட்டோம் என்பதையும் ஒப்புக்கொண்டு, அப்படிப்பட்டவர்களை நாங்கள் சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய பெலன் தருமாறு உம்மிடம் வேண்டி, சரியான அணுகுமுறையையும், விருப்பத்தையும், மனித மாண்புக்கும் உமது புகழுக்கும் இடையூறாக உள்ள தடைகளை அகற்றுவதற்கான உறுதியையும் எங்களுக்கு வழங்கவேண்டுமென மன்றாடுகிறோம்.

கருணை நிறைந்த கடவுளே, எங்கள் ஜெபத்தைக் கேளும்.

கடவுளே, எங்கள் சமூகத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஒவ்வொரு தனிநபரின் தனித்துவத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உம்முடைய தெய்வீக சித்தத்தால் நாங்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் என்று விசுவாசித்து, ஒருவரையொருவர் கனப்படுத்தவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஒரே சபையாக வளரவும் எங்களுக்கு உதவும்படி வேண்டுகிறோம்.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தப் பிரார்த்தனையை ஏறேடுக்கிறோம்.

ஆசீர்வாதம்

கண்களுக்குப் புலப்படாத அவதாரமாக நம்மிடம் வெளிப்பட்ட சர்வ வல்லமையுள்ள கடவுள் நம்மை ஆசீர்வதித்து,

இயேசு கிறிஸ்துவாகிய குமாரனின் பாடுகளிலிருந்து வெளிப்பட்ட உன்னதமான அன்பு நம்மை காப்பாற்றி,

பரிசுத்த ஆவியானவரின் துணையோடு என்றும் நம்மோடு பிரகாசிக்கும் ஒளியானது நம்மை பாதுகாப்பதாக ஆமென்.